[11th March 1969

திரு. என். ஆர். தியாகராஜன் : தலைவர் அவர்களே, என்னுடைய உறவினர்களில் ஒரு பையன் பிவி.எஸ்ஸி. படித்துக் கொண்டிருந்தான். அவன் அமெரிக்காவுக்குச் சென்று ஒரு எம்.எஸ். டிகிரி வாங்கிக்கொண்டு ஒரு பி.எச்.டி. டிகிரியும் வாங்கிக்கொண்டு இங்கே வந்தான். வந்தவுடனே தன்னை பி.வி.எஸ்ஸி. எழுத அனுமதிக்க வேண்டுமென்று கேட்டான். நான் டாக்டர் ஏ. எல். முதலியாரையும், திரு. பாலசுப்ரமணிய அய்யரையும் போய்ப் பார்த்தேன். அதற்கு அவர்கள் எத்தனை டிக்ரி படித்து வாங்கியிருந்தாலும் கவலையில்லை, இங்கே பி.வி.எஸ்ஸி.-யில் சேர்ந்து அத்தனை வருஷம் படித்தால்தான் இங்கே அந்த டிகிரி கொடுக்கப்படும் என்று சொன்னார்கள். அதன்பிறகு அந்தப் பையன் மறுபடியும் சேர்ந்து பால பாடத்திலிருந்து தொடர்ந்து படித்து அது முடிந்தவுடன் இப்போது பி.வி.எஸ்ஸி. என்று டிகிரியைப் போட்டுக்கொண்டு அதன் பின்னே அமெரிக்காவில் பெற்ற டிக்ரியையும் போட்டுக்கொண்டிருக்கிறான். ஆகையால் வெளி நாடுகளில் போய் டிகிரி வாங்குவது அவ்வளவு சுலபமாகவும் இங்கே கஷ்டமாகவும் இருக்கிறதா ?

மாண்புமிகு திரு. எஸ். மாதவன் : டிகிரி வாங்குவது வேறு. வேலையில் இருப்பது வேறு. அங்கே படித்து இருந்தாலும் இங்கே வேலை ஏற்றுக் கொள்ள வேண்டியிருப்பதுதான் பிரச்னை. என்னென்ன பாட திட்டங்கள் வைக்கப்பட்டு அதில் டிகிரி கொடுக்கலாம் என்றெல்லாம் சட்ட திட்டங்கள் வைத்திருக்கிறார்கள். மற்ற யுனிவர்சிடியிலும் மற்ற நாடுகளில் உள்ள பாடத் திட்டங்களை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று நாம் சொன்னால் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்பிக்கையில்லை. அங்கத்தினருடைய கருத்துப்படி வெளிநாட்டிலிருந்து படித்து வருகிறவர்கள் இந்த நாட்டுப் பட்டத்தை சுலபமாகப் பெறுவதற்கு ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்கலாம்.

THIRU A. R. DAMODARAN : Purely as a matter of information, Sir. In view of the question put whether the Madras University would recognise the degrees awarded by the Russian University, may I know whether the Russian Government recognise the degrees awarded by the Madras University, Sir?

THE HON. THIRU S. MADHAVAN : I do not know, Sir.

Physical Education teachers.

* 192 *Q.*—THIRU N. SUNDARESA THEVAR : Will the Hon. the Minister for Education and Industries be pleased to state—

(*a*) whether the Government are aware of the fact that hundreds of trained Physical Training Instructors, are unemployed ; and

(*b*) if so, the steps taken to provide them with employment opportunities?

11th March 1969]

உடற்பயிற்சி ஆசிரியர்கள்

திரு. என். சுந்தரேச தேவர்: மாண்புமிகு கல்வி-தொழில் அமைச்சர் அவர்கள் கீழ்க்கண்ட வினாக்களுக்குப் பதிலளிக்க வேண்டுகிறேன்—

(அ) உடற்பயிற்சி ஆசிரியர்கள் பயிற்சி பெற்ற நூற்றுக் கணக்கானவர்கள் வேலை வாய்ப்பின்றி இருப்பது அரசுக்கு தெரியுமா ?

(இ) ஆம் எனில், இவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த எடுத்த நடவடிக்கைகள் யாவை ?

மாண்புமிகு திரு. எஸ். மாதவன்: (அ) இது குறித்து அரசாங்கத்திடம் தகவல் எதுவுமில்லை.

(இ) முடிவு செய்துள்ள அளவுப்படி உடற்பயிற்சி ஆசிரியர்கள் வேலையில் அமர்த்தப்பட வேண்டுமென்று பள்ளிக் கல்வி இயக்குநர் ஆணை பிறப்பித்துள்ளார். உடற்பயிற்சி ஆசிரியர்களிடையே வேலைவாய்ப்பற்ற நிலைகள் ஏதேனும் நிலவுவதாக இருப்பின், அந்நிலையை இது சீர் செய்யுமென நம்பப்படுகிறது.

THIRU G. KRISHNAMOORTHY: Is there any scheme just to employ Physical Training Instructors in High Schools and Elementary Schools, Sir?

THE HON. THIRU S. MADHAVAN: I have no information, Sir.

திரு. எம். எத்திராஜுலு: உடற்பயிற்சி நிறுவனம் ஒய்.எம்.சி.ஏ.-யில் நடைபெறுகிறது. தமிழகச் சர்க்காரால் நடத்தப்படும் உடற்பயிற்சி நிலையம் இருக்கின்றதா ?

மாண்புமிகு திரு. எஸ். மாதவன்: புள்ளிவிவரம் இல்லை. ஒய்.எம்.சி.ஏ. இங்கே நடத்துகிறது. காரைக்குடியில்கூட ஒன்று இருக்கிறது.

Salem Steel Plant.

* 193 *Q.*—THIRU N. R. THIAGARAJAN: Will the Hon. the Minister for Eduacation and Industries be pleased to state—

(*a*) whether the Chief Minister who visited Japan during 1968 had talks with Japanese Industrial experts regarding the Salem Steel Plant; and

(*b*) if so, the details thereof?

சேலம் இரும்பு தொழிற்சாலை

திரு. என். ஆர். தியாகராஜன்: மாண்புமிகு கல்வி-தொழில் அமைச்சர் அவர்கள் கீழ்க்கண்ட வினாக்களுக்குப் பதிலளிக்க வேண்டுகிறேன்—

(அ) அண்மையில் ஜப்பானுக்குச் சென்ற தமிழக முதலமைச்சர் சேலம் இரும்பு தொழிற்சாலை பற்றி ஜப்பானிய தொழில் நிபுணர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினரா ?